1973 நவம்பர் 26]

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி : இதுவரையிலே அப்படி ஒரு செய்தி அரசுக்குக் கிடைக்கவில்லை.

கோவில்பட்டி கோட்டத்தில் வழங்கப்பட்ட கூட்டுறவு கடன்கள்.

*412 வினா—**திரு. சோ. அழகர்சாமி :** மாண்புமிகு உணவு-கூட்டுறவுத் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

சென்ற ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த கோவில் பட்டி கோட்டத்தில் எந்தெந்த ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கூட்டுறவு குறுகியகாலக் கடன்களை மத்தியக் காலக் கடனாக மாற்றப்பட்டது?

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி : சென்ற வருடம் (1971-72)ல் கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள எல்லா ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த பகுதிகளிலும் குறுகிய கால கடன்களை மத்திய காலக் கடன்களாக மாற்றப்பெற்றுள்ளன.

திரு. சோ. அழகர்சாமி : தலைவர் அவர்களே, கோவில்பட்டி கோட்டத்தில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் அதிலே சேர்க்கப்படவில்லை. காரணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிக மான மழை பெய்கிறது என்று அப்பொழுது அங்கு வந்த ரெவின்யூ போர்டு மெம்பர் சொல்லியுள்ளார். அதனால், கடன்களை ஒதுக்கவேண்டியதில்லையென்று முடிவு எடுக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மழை பெய்வதாலே, எந்தவிதமான மகசூலும் வருமா என்பது அவர்களுக்குத் தெரியுமோ தெரி யாதோ தெரியவில்லை. இனிமேலாவது, அப்படி விடப்படாமல் இருக்கிற நிலையை ஏற்படுத்த அரசு வழிவகை செய்யுமா என்று அறியவிரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி : விளாத்தி குளத்தில் 1971-72-ல் ரூ. 9.92 இலட்சம் மத்திய காலக் கடனாக மாற்றப்பட்டிருக்கிறது. 1972-73ல் தான் அந்தக் கடன் அதற்கு மட்டும் கொடுக்கப்படவில்லை.